

News and Articles in Tamil and English. Please send them to: *[Signature]*

THE MORNING STAR

Registered as a Newspaper at the General Post Office, Sri Lanka
 Under No. Q/J/104/News/1
 Established: 1841: A Christian Weekly: Published Every Friday
 Vol 157 28 August 1998 No 15
 RIGHTEOUSNESS EXALTETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE

Subscription
 Island: Rs. 120/-
 For Advertisements
 Apply to:
THE MANAGER
 The Morning Star,
 Diocesan Office,
 Vaddukodai

LAMBETH - 1998 750 Bishops at the Opening Service

With gold and blue banners flying, school children waving and the Canterbury Cathedral's 14 bells tolling, the 13th Lambeth Conference opened as 750 cassock-clad bishops representing 37 provinces processed into the cathedral to celebrate the first Eucharist of their three-week gathering.

The Prince of Wales joined the congregation of 2000 assembled for the two hour service, over which the Archbishop of Canterbury, Dr. George Carey, presided.

The procession included the 37 Primates of the Anglican Communion, who entered the great west doors after Prince Charles, and by Canterbury Cathedral Dean John Simpson.

Forty minutes elapsed before the double line of magenta-cassocked diocesan and suffragan bishops found their places in the 900 years old mother church of the Anglican Communion.



For the first time in Conference history 11 women were among the bishops and the 224 African bishops, outnumbered those from any other region.

In as each of the Church's recent past, two former Archbishops of Canterbury, Lord Coggan and Lord Runcie, joined the procession, along with members of Britain's diplomatic corps, the Anglican Consultative Council, and several dozen ecumenical guests.

Dr. Carey greeted the international congregation with the Swahili words 'Bwana akae nanyi' (The Lord be with you) and heard in reply

'Akae nawe pia' (And also with you) from more than 2000 voices

The tone set by the Swahili greeting continued throughout an increasingly exuberant celebration of the Communion's burgeoning family gathered from more than 160 nations.

Trumpets, drums, dance, bells and multiplicity of languages joined in prayer and praise. Flowing pink, orange and blue silk saris, stiff-peaked African cotton headedwarps, straw hats frothy with feathers, even one shining emerald cope made for the Archbishop of the Church of the Province of Myannar by members of his region's Mother's Union, filled the Cathedral with colour.

by Nan Cobbey.

More than 1500 persons arrive in Jaffna

During the past two weeks more than 1500 persons from 599 families have arrived from Wannu District and have sought residence at Gurunagar Welfare Centre. It must be noted that arrivals of persons from Wannu is a daily occurrence.

Ordination:

Mr. S. J. Manickam



Bro. Enoch Pooranamahiban Punitharajah was ordained Deacon of the Church of South India at a colourful service on Sunday the 16th August 1998 at the C.S.I. Church, 17 Frances Road, Colombo 06. Enoch did his Bachelor of Commerce Degree at Madras Christian College, Thambaram and his Bachelor of Divinity Course at Tamil Nadu Theological Seminary, Madurai. In November 1996 he became a Worker of the Jaffna Diocese of the Church of South India. For a few months he served at Moolai. Then he moved on to Sathiapuram where he was Worker in-charge till July 1998.

Enoch is the eldest son of the late N. Punitharajah and Mrs. C. Punitharajah of Chavakachcheri.

The Lessons were read by Miss. Sharon Gunarajah, Miss. Hanna Shanharupa Punitharajah & The Rev. Earl P Solomons. The Bishop preached on the text "Holding forth the word of life, that I may rejoice in the day of Christ that I have not run in vain neither laboured in vain" Phil 2:16.

A large gathering participated in the fellowship tea which followed the Ordination Service.


I heard about the sudden demise of Mr. S. J. Manickam while attending the Lambeth Conference in London. I feel very sorry that I was not present at the funeral of this very loyal layman of our Church. A message was sent to the bereaved family through Rev. P. J. Suriyakumar, our Minister in Jaffna Town.

I came to know Mr. Manickam when I was a student in the High School of Jaffna College. He was Assistant librarian working under the well known librarian Mr. K. Selliah. He used to conduct Chapel Services. He was a warden of hostel and a housemaster. When I came back to teach at Jaffna College in 1969 he had become the Librarian in-charge of Jaffna College High School. Later



he passed Degree Examination and became a Tamil Teacher of Jaffna College. It was during this time the late Rt. Rev. D. J. Ambalavanar appointed him as worker in-charge of Araly Church. He retired from teaching on reaching the age of 60 and continued to serve as a worker in our Diocese. Ill health forced him to give up this ministry, even though he continued to serve on (Contd to Page 4)

OUR PASTORS 1917



From left to right, in front:

Messrs Seevaratnam, Kanapathypillai, Varitamby.

Seated.

Mr. Ratnaser, Revs. Velupillai, Bryant, Veerakatty, Nathaniel, Paul, Joseph, Eliatamby.

Standing:

Messrs Welch, Ponniah, Sangarapillai, Rev. Williams, Messrs Jthomas, Rev. Sinnathamby, Mr. Kandiah, Rev. Hitchcock.

Absent:

Rev. Anketell, and Mr. Arulampalam.

175th ANNIVERSARY CELEBRATIONS OF JAFFNA COLLEGE

A Praise Service was held on June 26th 1998 at 9.00 a.m. to celebrate the 175th Anniversary of Batticotta Seminary.

The Rt Rev. Dr. S. Jebanesan, Chairman of the Board of Directors, Jaffna College, Bishop in Jaffna of the Church of South India, preached the sermon.

Call to Worship was done by Mr. G. Rajanayagam, and Litany of Thanksgiving was led by the Rev. Anthony A. Paul Vice principal.

Scripture Lessons were read by Mas S. Partheeban, Vice President of Students Council, on behalf of the Students. Mr. V. Mithira Ranjan on behalf of the Board of Directors, and Miss S. P. Gulasingham SrVice Principal..

A Special song in English and another in Tamil were sung by the Jaffna College Choir.

Following the Praise Service, the new Primary School building was declared opened by Dr. John Walter Bicknell. Then Mahogany trees were planted by the Bishop, the Chief Guest, Principal and Mas S. Kumeresh, President, School Council, to commemorate the founding of the College.

A public Meeting was held in the Ottly Hall after the tree planting Ceremony.

At this function, Thirukural donated by the Alumini Association, Colombo Branch, were given to all teachers and students Teachers were also given copies of the New Testament

Gold Medals donated by the Alumini Association, Colombo Branch, were distributed by Dr. John Walter Bicknell to the following who served in the College for more than

- Mr. V. Kandiah
- Mr. M. C. Ariyaratnam
- Mr. R. Samuel
- Mr. S. Thuraiatnam
- Mr. S. Thevathasan
- Mr. V. Ganesharatnam
- Mr. S. Gunanayagam
- Mr. Daniel Rasiah
- Mr. S. A. Paul Raj
- Mrs. A. Balasingam
- Mr. S. J. Manickam
- Mr. T. Anantharatnam.
- Mr. A. Rajasingam
- Mrs. J. Ratnasabapathy
- Mrs. S. Kesavaeajan
- Mrs. N. Balasingam
- Mr. N. Thatparanathan
- Miss. S. S. Selvadurai
- Miss S. p. Gulasingam

CARE Offers Help

CARE Organisation has introduced a new Financial assistance Scheme whereby Fishermen from Gurunagar, Passoiyoor and Navanthurai would benefit. These fishermen

Leather Factory Opens at Nelliaddy

A Leather Factory was declared opened by the Government Agent Mr. K. Shanmuganathan. This venture organised by the Ceylon Red Cross and financed by the United Development Programme is first of its kind in the North. Mr. K. Shanmuganathan addressing the gathering said that the Government is measuring the rice that is sent to us. We must be free from this. To achieve this we must improve our resources, manufacture products, and create a market for them. In August we could expect a higher vegetable yield. At that instance I shall make arrangements to transport same to Colombo. Further we have

(Contd to Page 4)

(Continued from Last Issue)

Art Compdtion

UNDER 08

- 1st Place - P. B Niroshan, Usan Church
- 2nd Place - Solomon Jebarajah Manipay Church
- 3rd Place - Kannisha Suresh Vaddukodai Church

UNDER 13

- 1st Place - Helen Lavanya Maheni drakumar Uduvi Church
- 2nd Place - Dalington Thabeetha Jeyarajan Vaddukod dai Church
- 3rd Place - R. Sujantha City Mission Church
- 3rd Place - R. Yowshik Delft Church

UNDER 16

- 1st Place - Kandiah Jeyadharshini Uduvil Church
- 2nd Place - P. Suthakaran City Mission Church
- 3rd Place - Vinayagamoorthy Anpalagi Tellippalai Church
- 3rd Place - P. Arulthas Vaddukodai Church

UNDER 19

- 1st Place - S. M. I. Jeyaranjan Vaddukodai Church
- 2nd Place - S Pageetharan Vaddukodai Church
- 3rd Place - Rajabavan Manipay Church
- 3rd Place - S. Jeyasuthan Usan Church

would receive loans from CARE in order to develop the fishing industry in these areas.

உதயதாரகை



நாம் பாடுபட்டு உழைக்க உழைக்க அந்த உழைப்பும் இறைவனால் வரும் அருட்கொடையே என்று உணர்ந்து கொள்கோமோம்.

ஜோன் வெஸ்லி

கிறிஸ்தவ இல்லறம்

தென் இந்திய திருச்சபையின் தினக்குறிப்பின் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி கிறிஸ்தவ இல்லற ஒய்வு நாளாகக் கணிக்கப்படுகிறது.

பழைய ஏற்பாடும் பதிய ஏற்பாடும் இல்லறத்தின் சிறப்பையும் தூய்மையையும் வலியுறுத்துகின்றன. இதனை ஆதி 18:1-8 வரையும் எபேசியர் 4:25-32 மாற்கு 1:29-34 வரையும் நாம் சிறப்பாக கண்டு தெளியலாம். சீரும் சிறப்புமான கிறிஸ்தவ குடும்பங்களே திருச்சபைகளின் பலமாகும். இல்லத்தரசிகளே திருச்சபையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்துகின்றனர். இல்லத்தரசிகளிடம் கிறிஸ்தவ விசுவாசம் இல்லாது போனால் அக்குடும்பத்தின் விசுவாசமே ஈடாடிப் போய்விடுகிறது. வீட்டுத்தலைவன் எவ்வளவு பக்தியுள்ளவராக இருந்தாலும் அது பிள்ளைகளின் மேல் அதிகபாதிப்பை ஏற்படுத்துவதில்லை!

டேல் கார்னாகி என்ற அறிஞர் தமது தாயாரின் கிறிஸ்தவ விசுவாசமே தமது குடும்பத்தை அழிவின்று காப்பாற்றியது என்று குறிப்பிட்டிருக்கின்றார். அவர்தமது நூலில் 'நாம் வறுமையின் கோரப்படியில் சிக்கித் தவித்தோம். ஏனெனம் செய்யப்பட்டோம். தந்தையார் அவமானம் தாங்காது தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் தாயாரே நாம் கடவுளை நேசித்து அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தால் துன்பமெல்லாம் அகன்று போகும் திரும்ப வராது' என்று அடிக்கடி கூறிக்கொள்வார். எங்கள் வீட்டில் என்ன இல்லாவிட்டாலும் தினசரி செபக்கூட்டம் நடைபெறாமல் போவதில்லை! காலம் செல்லச் செல்லக் கடவுள் கருணை கூர்ந்தார். எமது இன்னல்கள் எல்லாம் மறைந்தன. நான் இன்று அமெரிக்காவின் பிரபல கோடெஸ்வரர்களில் ஒருவன் என்று எழுதியுள்ளார். இதிலிருந்து கிறிஸ்தவ இல்லத்தரசிகள் எவ்வாறு ஒரு கிறிஸ்தவ இல்லறத்தை கட்டியெழுப்புகின்றனர் என்பது புரிகின்ற தல்லவா?



லாம்பெத் மகாநாடு அங்கிலிக்கன் பேராயர்களுக்காக பத்து வருடத்திற்கு ஒரு முறை இங்கிலாந்தில் நடைபெறும் திருச்சபை மகாநாடு ஆகும். இம்முறை சுந்தர்புரி பேராயர் அங்கிலிக்கன் பேராயர்களோடு, அங்கிலிக்கன் திருச்சபையுடன் பூரண உறவு கொண்ட ஐந்திய திருச்சபையின் பேராயர்களையும் அழைத்திருந்தார். இதனாலேதான் தென்னிந்திய திருச்சபை பேராயர்கள் அனைவரும் இம் மகாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

தென் இந்திய திருச்சபை பேராயர்கள் அனைவருக்கும் ஒரு கூட்டுப் பயண ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இக் திருச்சபையை சேர்ந்த இருபத்தொரு பேராயர்களும் மனைவியும் கூட்டமாக இலண்டன் மாநகர் செல்வதென்றும் கூட்டாக இந்தியா திரும்புவது என்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பூலை மாதம் 13ம் திகதி திங்கட்கிழமை பேராயர்கள் அனைவரும் புதுடெல்கி நோக்கி புறப்பட்டனர். நானும் தமிழ்நாட்டு பேராயர்கள் அனைவரும் மாலை ஐந்து மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புதுடெல்கி நோக்கிப் புறப்பட்டோம். பேராயர்களின் மனைவியும் தமக்குள்ளே ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்தி மகிழ்சியுடன் பிரயாணத்தை மேற்கொண்டனர்.

இரண்டரை மணி நேரத்தில் விமானம் புதுடெல்கியை சென்றடைந்தது. புதுடெல்கி உள்நாட்டு விமானநிலையத்தில் இருந்து சர்வதேச விமானநிலையத்திற்கு கூட்டிச் செல்லப்பட்டோம். சர்வதேச விமானநிலையத்தில் நாம் நின்று கொண்டிருந்த போது, தெலுங்குப் பேராயர்கள் ஐதராபாத் விமானநிலையத்திலின்றும், மலையாளப் பேராயர்கள், கொச்சி, திருவா என்றும் கேட்டுக்கொண்டார். எமது கூட்டுப்பயண ஒழுங்குகளைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட செலவுச் சுருக்கத்தைப் பற்றியும் அவரிடம் கூறினேன். இரவு பதினொரு மணியாகிவிட்டது. விமானம் ஏழு மணித்தியாலாக களுக்குள் பாரீஸ் மாநகரம் செல்லும் என்றும் வழியிலே ஓர் இடமும் தங்கமாட்டாது என்றும் விமானி அறிவித்தார். இந்த

லாம்பெத் மகாநாடு

S.J.

AIR—FRANCE விமானத்திலும் நாம் ஒன்றாகவே கூடி இருந்தோம். பல்வேறு விஷயங்களைக் குறித்து தொடர்ந்து பேசினோம். ஒருவருக்கொருவர் தமது ஆதினத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தோம். மொத்தத்தில் எல்லாருமே எல்லாரையும் தமது ஆதினத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். திருச்சி பேராயர் ஜேம்ஸ் சினிவாசன் மட்டும் தமது தாய்க்கு கடும் சுகவீனம் என்றும் என்னா குமோ தெரியவில்லையென்றும் கூறிக்கொண்டிருந்தார்.

பேராயர் ராஜரட்ணம் அவர்கள் அத்திரு மடலத்தின் முதலாவது பேராயர் வி. எஸ். அசரையா அவர்கள் பயன்படுத்திய நாவல் நிறமேலங்கியை கொண்டு வந்திருந்தார். அது ஏறத்தாள எழுபத்தைந்து வருடகால பழமை வாய்ந்தது. தலைமைப் பேராயர் வில்லியம் மோசஸ் அவர்களும் துணைத் தலைவர் கே. ஜே சாமுவேல் அவர்களும் எமது குழுவில் இருக்கவில்லை. அவர்கள் வேறு கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு விட்டனர். ஆகவே தலைமைப் பேராயரின் மனைவி திருமதி ராணி மோசஸ் அவர்களே எமது குழுவிக்குத் தலைமையேற்று வேண்டிய ஒழுங்குகளை செய்து கொண்டிருந்தார். இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஹிந்தியிலும் சரளமாக பேசக்கூடியவர். இரவு பத்து மணி வரை இவ்வாறு 'குட்டி சினட் மகாசபை' புதுடெல்கி சர்வதேச

விமான நிலையத்தில் நடைபெற்றது புதுடெல்கி யாழ்ப்பாணத்துப் பேராயர்களுக்கு மட்டுமின்றி சீல தென் இந்திய பேராயர்களுக்கும் புதியதுதான். ஆனால் சென்னையில் இருந்து புறப்பட்ட போது திருமண்டங்கள் அளித்த பிரியாவிடை உபசாரங்கள் கண்கொள்ள காட்சியாக இருந்தன திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், வேலூர் கன்னியாகுமாரி ஆகிய இடங்களில் இருந்து அடியார்கள் இரண்டு முன்று கார்களில் வந்து பேராயர்களுக்கும் மனைவிமாருக்கும் பூமலைகள் அணிவித்து தமது அன்பைத் தெரிவித்துக் கொண்டனர். சிலர் யாழ்ப்பாணத்து பேராயருக்கும் மாலைகளை குடிமகிழ்ந்தனர்.

புது டெல்கியில் நாம் எதிர் பார்த்தவேளை வந்தது. பாரீஸ் மாநகரம் செல்லும் பயணிகள் தயராகுங்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் விமானம் புறப்பட இருக்கின்றது என்கின்ற அறிவிப்பு வந்தது.

என்னுடைய கடவுச்சீட்டையும் எனது மனைவியின் கடவுச்சீட்டையும் பரிசீலனை செய்து வெளியகல்வு திணைக்கள அதிகாரி ஒரு சிரியசு கிறிஸ்தவர் அவருடைய பெயர் தோமஸ் கூரியன். அவர் மிகுந்த ஆர்வத்தோடு லாம்பெத் மகாநாடு பற்றியும் இலங்கையிலே இருந்து நான் ஏன் புதுடெல்கி மார்க்கமாக செல்வவேண்டும்

வளரும்

செய்யு மொழிகள் கண்ணதாசன்

■ வாழ்ந்தவன் வீழ்ந்து விட்டால், அவன் குடும்பம் கூடச் சந்திக்கு வந்துவிடுகிறது. வைரம் மண்ணில் வீழ்ந்துவிட்டால், நாய் கூட மிதிக்கிறது. இருக்குமிடமும். இருக்கும் நிலையும் குறைந்த அளவே உள்ளவரை, யானைச் சவாரி தான் கிடைக்காதே தவிர்க்கமுதையச் சவாரி செய்யவேண்டிய கட்டாயம் வராது.

■ வீழ்த்தியவன் ஜாக்கிரதையாக இல்லை யென்றால், வீழ்ந்தவனுக்குத்தான் வெற்றி

■ பிறர் மனதைக் காட்டும் கண்ணாடி என்னிடம் ஒன்று இருந்திருந்தால், நான் எவ்வளவோ பொருட்களை மிச்சம் பிடித் திருப்பேன். ஆனால் அனுபவங்களே இல்லாத மரக்கட்டையாக ஆகியிருப்பேன்.

■ செருப்புத் தேயும்போது, கால்

ஜாக்கிரதையாகி விடவேண்டும் வயது வளரும்போது பணச்சமிப்பு பத்திரமாக இருக்க வேண்டும்.

■ சிறு வயதில் வரவு வையுங்கள், பெரிய வயதில் செலவழியுங்கள். அந்த வயதில் நீங்கள் உட்கார்ந்து தான் செலவழிக்க முடியும்; ஓடியாட முடியாது.

■ அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

■ தனது நாட்டைவிட, மற்ற நாடுகள் வளமாக இருப்பதாக நினைப்பது மனித சுபாவம்; இதற்குத் தப்பியவர் யாருமில்லை உதாரணம்: மனைவியை விட (4ம் பக்கம் பார்க்க)

Mr. S. J. M....

various Boards and Committees of the Diocese. He was one of those who went back to live at Pandateruppu after the Raviresa II Operation in March 1996. While living with his people at Pandateruppu Mr. Manickam was called to eternal rest.

Mr. Manickam was born to Hindu parents in the Island of Delft in the year 1931. In his youth like his brother and some of his relatives he accepted Jesus Christ as his personal Saviour and served his Lord with devotion till he passed beyond the veil. Many people who embraced Christianity during this period backslided, "Get and get away" seemed to be the guiding principle of some of the converts. Mr. S. J. Manickam's loyalty to the Church was total. Our Church and the collegiate institution faced many problems after the take over of 1960. Mr. Manickam was one of the very few who stood by the Church through all its travails. He was a source of great strength to Bishops SK, DJA and myself. At no time did he venture to oppose the verdict of the Church. He accepted the decisions of his leader and contributed his mite to carry them to completion. The Bishops were always confident

of his support in any debate. Mr. Manickam was quite clear of what he was doing in the local church, community, School and in the Diocese.

Mr. Manickam had his early education in the Tamil Medium. After joining Jaffna College he studied Tamil and Sanskrit and passed the G. A. Q. Examination as an external student. In 1973 by dint of honest perseverance he passed the B. A (Tamil) (Special) Examination of the University of Sri Lanka. He was satisfied with his academic achievements and did everything possible to educate his children.

One daughter became a Trained Teacher and joined the staff of Methodist College Kollupitiya. The second daughter joined the University of Jaffna to pursue a Degree course in Carnatic Music. He was very anxious that his son should join the Christian Theological Seminary and become a minister of the Church. Till his demise he was hopeful that his son would become a servant of the Lord.

Mr. Manickam had his training in library management under Mr. K. Selliah. He had great respect for his Guru. I have seen him becoming emotional when he talked about his mentor. He will

LEATHER

already made arrangement to send Beach-de-mer to Colombo.

He further said that people from Vathiri are in the forefront in the foot wear industry Colombo in. Their products

often repeat the words of Mr. K. Selliah. One day Mr. Selliah seems to have said, "Mr Manickam, one day you will be a great man". These words really encouraged Mr. Manickam as he faced challenges and disasters in life.

I have known Mr. Manickam as the Assistant Librarian of Jaffna College. In those days I used to go and stand in front of him and say, "Sir. Can I have The History of Tamil Literature by Mr. Pooranalingampillai?" In those days and strict discipline the Librarian Mr. K. Selliah will not allow us to go into the Tamil section of the Library. The Asst. Librarian will have to go and bring the book. Mr. Selliah feared that we might flick the Tamil books and put them in our pockets. Mr. Manickam used to bring those books and we used to say "Thank you, Sir" and go and sit down down quietly in one of the seats. Later I became his Colleague, his Vice Principal and then his Shepherd. But Mr. Manickam respected me and carried out all my instructions faithfully like a humble servant in the Lord's Vineyard. He loved his church and was always concerned about its growth. He had great concern for his students. He showered his love on his children and was delighted at their success in life. Mr. Manickam did not go out of the country at any time in his life nor was he interested in collecting degrees. But he was not sad about it. He felt that he was a satiated man. All his good qualities sprang out of this trait. By his death the Church has lost a faithful layman and the community a man with sterling qualities.

"For the righteous man is taken away from calamity he enters into peace, they rest in their beds who walk in their uprightness"

Is 57:2

S. J.

Wedding

St. Peter's C. S. I. Church, Vavuniya was the scene of a pretty wedding on Monday the 24th August 1998, when Mr. Paul Thevarajan led to the altar Ajitha Kularanjini. The bridegroom is a son of Mr & Mrs B. Richard of



Alaveddy and the bride is the daughter of the late K. Kulasekaram and Mrs. Kirupaimalar Kulasekaram of Karainagar. Both the families were living in Vavuniya after the Raviresa Operations. The marriage was solemnised by The Rev. V. N. Tharmakulasingham, Worker in-charge, Vavuniya. The Bishop pronounced benediction.

செப்பு...

மற்றொருத்திதானே அழகாக இருக்கிறாள்!

■ தண்டனையை ஏற்றுக்கொள்ளுங்கள்; தண்டனை வரப்போகிறது. எது வந்தாலும் அமைதியாக இருங்கள்; எதுவுமே வராது

■ கொய்யாப் பழத்தை அலுக்கும் முன்பே, அதற்குள் விதை இருப்பது உனக்குத் தெரியவேண்டும். ஒருவனோடு நன்கு பழகுவதற்கு முன்பே, அவனைப் பற்றி நீ புரிந்து கொண்டு விடவேண்டும்.

■ ஆணவமும் அழிவும் இரட்டைக் குழந்தைகள். இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும்; அவ்வளவுதான்.

■ தம்பிரா மீட்டுகிறவனுக்கும், ஜாஸ்ரா போடுகிறவனுக்கும் ஸ்வர ஞானம் எதற்கு? எதையும் ஆமோதிப்பவனுக்கோ, எதையும் எதிர்ப்பவனுக்கோ அறிவு எதற்கு?

do have a great demand in Colombo. We have allocated 10 Million Rupees for people who wish to engage themselves in this industry. We should not continue to depend on others. We should be self creative and productive. We should develop our resources. Mr. Shanmuganathan expressed his concern about our youth and the need for an Open University and for improving Computer Engineering in Jaffna. Prof: K. Ganashalingam was the Chief Guest at this function.

In Treasured MEMORY OF THE LATE**REV. K. S. JEYASINGAM**

Born: 28 - 10 - 1913

Entered Glory 06 - 09 - 1980

'His Life and witness were a revelation of the role of Priesthood'

Remembered on his 18th Death Anniversary.

By his Loved ones.

No. 25, Somasundram Avenue, Chandikul, Jaffna.